

## OMAN DELEGATION VISITS SOUTHERN NAVAL COMMAND

Chennai, February 05 2022: His Excellency Dr Mohammed Bin Nasser Bin Ali Al-Zaabi, Secretary General, Ministry of Defence, Sultanate of Oman along with a seven member delegation is on a two day visit to Kochi from 02 - 04 February 22. The delegation interacted with Vice Admiral MA Hampiholi, AVSM, NM, Flag Officer Commanding - in - Chief, Southern Naval Command, at Headquarters Southern Naval Command on 03 Feb 22 and held discussions on various defence cooperation issues with the Indian team

The delegation also visited Cochin Shipyard Ltd, the Indigenous Aircraft Carrier- Vikrant, professional



trainingschools viz Navigational & Direction School and Diving School. In addition, the delegation also interacted with the Staff Officers of Southern Naval Command on

various professional subjects. The delegation would be departing Kochi for Oman on 04 Feb 22. Prior to arriving Kochi, the delegation had visited New Delhi from 31 Jan - 02 Feb

22 and attended the 11th meeting of India-Oman Joint Military Cooperation Committee (JMCC), aimed at enhancing the defence cooperation between the two countries.

## Indian exports to China witness growth

Chennai, February 05 2021: The exports from India to China have increased from USD 13.33 billion in 2016-17 to USD 21.19 billion in 2020-21, exhibiting growth. The trade with China was USD 87.07 billion in 2018-19, which registered a decline in 2019-20 to USD 81.87 billion, and was USD 86.40 billion in 2020-21.

The merchandise trade data of India's exports to and imports from China, total trade and trade deficit, for the period FY 2017-18 to FY 2021-22.

The Government of India has made sustained efforts to achieve a more balanced trade with China, including bilateral engagements to address the non-tariff

barriers on Indian exports to China. The Government has also taken measures in form of trade remedies (Anti-dumping, countervailing duty etc.) against unfair trade practices and formulated technical regulations and also issued quality control orders to check standard imports. Efforts have also been made to source critical supplies from alternate sources and sensitize the concerned ministries/departments to ramp up domestic capacities.

The Government has also launched schemes such as Production Linked Incentive Schemes (PLIs) to promote domestic manufacturing capacities in critical sectors such as Key S t a r t i n g

Materials (KSMs)/Drug Intermediates (DIs), Active Pharmaceutical Ingredients (APIs), domestic manufacturing of Medical devices, and for Pharmaceuticals apart from electronic components & mobiles, white goods (ACs and LEDs), Specialty Steel, Food Processing industry, High efficiency Solar PV modules, Drones and Drone Components etc. These schemes will promote domestic manufacturing capacities and attract investment and reduce dependency on imports from China.

Government of India follows a multi-pronged strategy to promote trade in services, which involves negotiating meaningful

market access through multilateral, regional and bilateral trade agreements, trade promotion through participation in and organization of international fairs/exhibitions and addressing domestic sectoral challenges and difficulties which are identified through periodic consultations with the stakeholders. Moreover, efforts are made to engage with the nodal Ministries/Departments to pursue a domestic reform agenda to make the services sector competitive globally.

This information was given by the Minister of State in the Ministry of Commerce and Industry, Smt. Anupriya Patel, in a written reply in the Rajya Sabha today.

## WESTERN AIR COMMAND CONDUCTS ANNUAL AEROSPACE SAFETY COUNCIL MEET

Chennai, February 05 2022: Western Air Command Annual Aerospace Safety Council Meet (AASCM) 2022 was held at its headquarters in Delhi on 04 February 22. Adhering to the Covid protocols, the meeting was held in hybrid mode through Video Tele-conferencing. AASCM was chaired by Air Marshal Amit Dev, PVSM AVSM VSM ADC, Air Officer Commanding in Chief, WAC. Air Marshal GS Bedi, AVSM VM VSM, Director General (Inspection and Safety) from

Air Headquarter was in attendance.

The aim of the meeting was to address the areas of concern that affect Aerospace Safety and



strengthen mechanisms for accident prevention strategy of WAC. The interaction provided a platform for exchange of ideas and experiences to facilitate enhanced awareness of Aerospace Safety, address core issues and discuss the

current trends. The important functionaries were exhorted to focus towards safe and effective accomplishment of missions.

In his closing address Air Marshal Amit Dev emphasised the importance

of Aerospace Safety in the challenging and dynamic environment. He appreciated the efforts by the field commanders towards enhancing mission accomplishment through enhanced aerospace safety.

## Ministry of Civil Aviation tableau named best ministry tableau for Republic Day 2022

Chennai, February 05 2021: Ministry of Civil Aviation (MoCA) tableau is selected as the best central ministry tableau for Republic Day 2022. The tableau of Ministry of Civil Aviation showcased Regional Connectivity Scheme (RCS) - UDAN (Ude Desh Ka Aam Nagrik) and the rich dividends it has been yielding. Conceptualized by the Ministry and implemented by AAI, the scheme has the objective of enhancing regional connectivity in an economically sustainable and affordable manner.

Launched in 2016, UDAN scheme aims to fulfil the aspirations of the common man by following the vision of 'Ude Desh ka Aam Nagrik' with an enhanced aviation infrastructure and air connectivity in tier II and III cities. In a short span of 5 years, today 403 UDAN routes connect 65



underserved/unserved airports, including heliports and water aerodromes, and over 80 lakh people have benefited from it. UDAN scheme has immensely benefitted several sectors pan-India including Hilly States, North-Eastern region and Islands.

UDAN has a positive impact on the economy of the country and has witnessed an excellent response from industry stakeholders especially airlines operators and state government. More than 350 new city pairs are now scheduled to be connected under the scheme with 200

already connected and are widely spread geographically providing connectivity across the length and breath of the country as well as ensuring balanced regional growth resulting in economic growth and employment to local population.

The scheme also lead to development of new Green Field Airports such as Pakyong Airport near Gangtok in Sikkim, Tezu Airport in Arunachal Pradesh and Kumool in Andhra Pradesh. The scheme also led to 5% incremental growth in domestic passenger share of non-metro airports.

In aircraft shaped tableau, the front part showcased women pilots depicting women power in India's aviation, as India tops in women commercial pilots, globally. The rear portion of the tableau showed symbol of Buddhism and motto of UDAN- 'Sab Uden, Sab Juden'. The middle portion showcased Buddhist circuit featuring Buddha Statue at Gaya where he attained enlightenment, Dhamekh Stupa, Sarnath where he delivered his first sermon (Dharmachakra Parivartan) and the Mahaparinirvana Stupa, Kushinagar where he attained Mahaparinirvana. Both sides of the middle portion of the tableau depicted heritage sites- Humayun tomb from North, Konark sun temple in East, Hampi temple chariot in South and Ajanta caves in West, connected with air services.

|| Shri Dhanvantharaya Namaha ||  
**AAYUSH VEDANTH GLOBAL HOLISTIC WELLNESS SOCIETY**  
Cordially Invites you all on the auspicious Inauguration of

**ஆயுஷ் AAYUSH**  
Ayurveda Siddha Pharmacy & Therapy Centre  
on Sunday 6th Feb 2022, 8 am onwards.  
390/123, Dr. Natesan road, Triplicane, Chennai - 600005.  
Inauguration & Blessings by our Mahaguru,  
**Dr. JOHN B NAYAGAM MBBS, MD**  
Expecting your valuable presence by,  
Rtn. Phf. Dr. A. Devakumaar Founder Chairman  
Vaidiyar. N. Anbumani Founder President  
Rtn. Phf. Dr. M. S. Chandragupta Founder Vice President  
Dr. Magesmani Founder Secretary  
Rtn. Santhi Founder Treasurer  
Dr. Yogalakshmi Founder Joint Secretary  
D. Bala Ambikaa Founder Joint Treasurer

**இ-சேவை மையம்**  
ஸ்டார் ரெயின்போ சர்வீசஸ்  
11, SOUTH PERUMAL KOIL STREET, VADAPALANI, CHENNAI - 600 026.  
**8148231942 / 8144337349**  
**வொது இ-சேவை மையம்**  
**ALL ONLINE SERVICES**



## Zoho Workplace, a powerhouse of collaboration and productivity for hybrid work

Chennai, February 05, 2022: As the future of work becomes hybrid, enterprises around the world are embracing productivity and collaboration suites. These suites have become a catalyst of collaboration for the distributed workforce. At Zoho, we have always operated with the mission of making software affordable and accessible, for everyone in the world. Therefore, Zoho Workplace, a collaboration and productivity suite acts as a reliable, feature-rich solution for hybrid and remote work environment. The bundle includes Zoho Mail, Cliq (instant messaging+collaboration), Zoho Workdrive (storage), Writer (word processor), Show (presentations software), Sheet (spreadsheet), Zoho Meeting (virtual conferencing and webinars), Zoho Calendar, OneAuth (MFA security), and Zoho Connect (social intranet), in a single subscription. Our 16 million users enjoy a guaranteed uptime of 99.9% for their emails, upload 7million files every week, and host 160K

meetings every month. They can do so in a secure manner owing to our MFA, IP-based controls and file permissions, which gives them greater control over company data. Focus on PrivacyAt Zoho, we respect user privacy. We give users complete control over their data. We do not have an ad-revenue model in any part of our business, including our

free products. We do not share our customer's data with any third-party. With time, enterprises are realizing that productivity and collaboration suites shouldn't be that expensive. Zoho Workplace starts at ₹99 per user while Microsoft 365 starts at ₹150 per user (USD to INR conversion, actual local price not announced; without taxes,

from March 2022) and ₹2593 for Microsoft 365 E3. The professional plan for Zoho Workplace starts at ₹399. As for Google Workspace, it starts at ₹210 and the professional subscription is ₹840. Here's the comparison based on subscriptions of Microsoft Office 365, Google Workspace and Zoho Workplace:

Detailed Plan	MO365 Business Basic (excluding GST; est. USD Conversion)	Google Workspace Business Starter	Google Workspace Business Standard	Zoho Workplace Standard	Zoho Workplace Professional
	/user/month				
Pricing billed annually	₹150 (March 2022 onwards)	₹210	₹840	₹99	₹399
Custom email hosting	✓	✓	✓	✓	✓
TLS Encryption	✓	✓	✓	✓	✓
S/MIME	✓				✓
Integrated mobile apps				✓	✓
Online office suite	✓	✓	✓	✓	✓
Video conferencing	✓	✓	✓	✓	✓
Social intranet					✓
Mail storage	50GB per user	30 GB per user	2 TB per user	30GB per user	100GB per user
File storage/user	1 TB	30 GB per user	2 TB per user	100GB	100GB
Attachment limit	150 MB	25MB	25MB	Up to 500MB	Up to 1GB
eDiscovery	✓				✓
Email Recovery	add-on				✓

Here's how that difference translates to real world figures for a company:

No. of employees	MO 365 Basic (₹)	GW Business Starter (₹)	GW Business Standard (₹)	Zoho Workplace Standard (₹)	Zoho Workplace Professional (₹)	Microsoft 365 E3 (from March 2022)
10	1,500	2,100	8,400	990	3,990	25,930
100	15,000	21,000	84,000	9,900	39,900	2,59,300
750	1,12,500	N/A	N/A	74,250	2,99,250	19,44,000
3000	4,50,000	N/A	N/A	2,97,000	11,97,000	77,79,000
10,000	15,00,000	N/A	N/A	9,90,000	39,90,000	2,59,30,000
20,000	30,00,000	N/A	N/A	19,80,000	79,80,000	5,18,60,000

**A small business owner (with an average of 50-100 employees) would have to tentatively pay 52% more for Microsoft 365 from March 2022, without a huge leap in benefits they receive. When compared to Zoho Workplace. Full comparison with Microsoft and Google. How can Zoho offer all these features at these prices? We have always focused on building products from the ground up and investing in deep-tech R&D to build the know-how. Owing to this, we now operate on all layers of the technological stack. Our full-stack approach is aimed at delaying the tech stack in order to provide a unified experience to our users. The products in this bundle have been developed over a decade through relentless R&D. A few SaaS players, realizing the importance of collaboration and productivity software, have added it to their portfolio through acquisitions at**

**exorbitant valuations, a cost that will eventually be passed on to the customers. Owning and having built a technology stack is an important differentiator for us along with developing capabilities, which is why we are able to offer Zoho Workplace at this price point, making it a feature-rich and affordable suite. This also gives us an edge in delivering best in class products. Key Differentiating Features Here are some of the differentiating features of Zoho Workplace that aim at enhancing user experience and collaboration among teams in the current environment.**

**1. Modern, collaborative features for teams Email sharing and commenting: Allows individuals to have parallel conversations with teams over an email—without cluttering mailboxes and having to forward it**

**to multiple people. Learn more Built-in approval and review workflows for documents: To ensure a smooth process for legal, content and marketing teams, Zoho Writer's built-in approval workflow can be used for establishing a formal review process for all documents. 2. Unified Interface Workplace saves the time that is wasted on juggling between apps. One can seamlessly sign in to all the apps that are needed at once. The integration makes it easier to work, saves time, and helps users be more productive. Search across documents from one place Zoho Workplace's AI-powered search assistant pulls search results from across all Workplace apps to help users find what they need effortlessly. Page-by-page insights on collaborator engagement Through Insights, users can learn how other**

**collaborators are engaging with a document, where they stand as a part of the project, what sections of the document have maximum engagement, and more. Flexible pricing according to requirements While everyone in the organization needs email, not all teams use all collaboration apps. Hence, Workplace offers mix-and-match pricing. For instance, Zoho Mail and Zoho Workplace organizations are allowed to buy Mail-only plans for certain sections of their employees, and the entire collaboration bundle for the rest. Off-the-record conversations for sensitive information Users can chat with their colleagues without having the text permanently saved in the chat history. This is especially helpful for employees to share personal problems with their managers, confidential data, and other sensitive information.**

## Zoho Workplace Achieves Exceptional Growth Spurred by Market Demand and Record Migrations from Competitor Suites

Chennai, February 05, 2022: Zoho, a global technology company offering the most comprehensive suite of business software applications in the industry, today announced that its enterprise collaboration and communications platform, Workplace, now serves more than 16 million users globally. The company attributes this substantial growth to increasing business demand for contextual applications with utmost standards for user privacy as well as rising costs from other collaboration platform providers. Since the start of the pandemic, Zoho Workplace adoption has accelerated as businesses of all sizes transitioned to digital-forward, remote work. "Zoho has always been about persistent long-term execution, and our investment in Zoho Workplace attests to that. As competitors continue to raise prices or eliminate free editions for those who need them most, Workplace continues to serve businesses and professionals with a feature-rich suite that increases productivity while remaining broadly affordable," said Sridhar Vembu, CEO and Co-founder, Zoho Corporation. "Our ad-free approach and respect towards user privacy will add to the overall experience that our solution provides." Unparalleled Growth Zoho Workplace experienced 34% year-to-year growth in 2021, with more than 40% of new customers making the switch from Google and Microsoft. Growth was strong in all segments, with the SMB customer base increasing 40%, mid-sized by 36%, and enterprises by more than 20%. In India, Workplace saw 40% growth. Carnival Group, Equitas Bank, and VIVA Group are a few among the thousands of Indian businesses that have successfully onboarded to the Workplace platform in recent years.

Demand is largely driven by businesses still facing harsh realities of the pandemic, and its impact on their growth and budget. Unforeseen hikes in operational costs to support collaboration makes it more difficult for these businesses to recover and thrive. Within days of Google announcing that it would be ending the free edition of Workspace, Zoho's Workplace platform experienced a 120% increase in migrations from Google-hosted domains. Analyst Quote "Zoho is unique amongst its productivity suite competitors for not rolling out a cost increase for 2022, nor removing their freemium offerings," commented Thomas Randall, Senior Research Analyst at Info-Tech Research Group. "Other providers have justified price add-ons and increases to reflect the additional value they believe their customers have received over the pandemic for using their tools. Yet freemium



offerings and price consistency have been central for many customers and businesses to stay afloat during lockdowns. Now that such offerings are in short supply, Zoho will likely see increased demand for their Workplace services as customers seek strong ROI for productivity and collaboration software."

**Pricing and Availability** Zoho Workplace is available in three editions: Standard (₹99 per user, per month, billed annually) Professional (₹399 per user, per month, billed annually) and Mail-only (~₹59 per user, per month, billed annually). For more information, please visit: <https://www.zoho.com/workplace/pricing.html> Zoho

**Privacy Pledge** Zoho respects user privacy and does not have an ad-revenue model in any part of its business, including its free products. More than 75 million users around the world, across hundreds of thousands of companies, rely on Zoho every day to run their businesses, including Zoho itself.





## Oben Electric all set for its entry into the E2W segment with its first high performance electric motorcycle

~ Focuses on sustainable world-class electric mobility solutions, Made-in-India ~

Chennai, February 05, 2022: Oben Electric, one of India's most awaited E2W (electric two-wheeler) start-up focussing on building indigenous products for India & global markets, announced its entry into the electric 2-wheeler segment with upcoming launches of their products. With 4 vehicles in the pipeline, the company intends to launch a new product every 6 months over the next 2 years.



Electric has been successful in creating their first product, an electric motorcycle with superior specs and a world-class design.

Oben Electric's first high performance electric motorcycle is all set for its market launch in Q1 of 2022. Oben Electric's in-house capability to design, develop and manufacture E2Ws enables it to deliver high performing and reliable, products. This capability is fuelled by hands-on expertise, of the team having prior experience in successfully designing, developing, manufacturing and selling E2Ws. With such experience at hand and focus on R&D, Oben

Founders, Madhumita and Dinkar Agrawal, bring with them experience of over 6 years in the Electric Vehicle Domain. Oben's core team also consists of passionate team members with hands-on 6+ years of experience all along the E2W life cycle.

Mr. Dinkar Agrawal, Co-Founder, Oben Electric, said, "We have raised a total of \$2.5 million through VC funding, which is the highest seed round raised

by an E2W startup. This helps us innovate with a focus on consumer safety and delight. Our aim is to enable Indian consumers to make the shift from ICE to EV. Over the next few years, we intend to be a global player with our specialized products."

"Oben Electric is geared-up with multi-level testing, durability, safety & connectivity to address a white space in the segment," said, Ms. Madhumita Agrawal, Co-Founder, Oben Electric. "We have brought together a core team of experts who specialize in every aspect of the E2W life cycle. This has enabled us to go beyond

assembling of vehicles to truly creating a product from scratch for the Indian consumer. We have researched pain-points consumer's face, while riding or purchasing E2Ws and have created solutions accordingly. We are excited to reach the launch phase of our journey and are confident that our first product will be well received by the Indian consumer", added Ms. Agrawal.

Oben Electric, backed by We Founders Circle, recently received fresh funding from Mr. Krishna Bhupal, Board Member GVK Power & Infra, Mr. Shajikumar Devakar, Executive Director IIFL Wealth, & other investors. The start-up has now been oversubscribed 3x times making it one of the largest seed rounds raised by an E2W startup. With deep IP and a patent portfolio of 18 patents, Oben Electric represents the future consumers need, today.

## Director Mysskin makes a surprise visit to Ram-Nivin Pauly movie shooting spot

Chennai, February 05, 2022: Actor Soori joins Director Ram's upcoming film with Nivin Pauly in the lead role. Director Mysskin makes a surprise visit to Ram-Nivin Pauly movie shooting spot Grand Railway Station set works erected for Ram-Nivin Pauly film. Following the grand success of Maanadu, producer Suresh Kamatchi of V House Productions is now producing a colossal film tentatively titled Production No.7. The shooting of this movie is proceeding at brisk pace in Chennai. Director Ram, who has endowed the audiences with masterpieces like Thanga Meengal, Perambu, and many more emotional dramas, he has collaborated with Nivin Pauly, one of the leading South Indian actors for this



project. Following the movie 'Richie', this is the second direct Tamil movie of Nivin Pauly in the Tamil movie industry. Anjali is playing the female lead role in this movie. During this juncture, Soori has joined the sets of this film for playing an important character. Yuvan Shankar Raja is composing music, and Ekambaram is handling cinematography, and Umesh

J Kumar is the art director. The shooting of this movie kick-started in Dhanushkodi followed by exotic locales in Kerala including Vandiperiyar, Vaaghamon and few more exquisite backdrops. Currently, spellbinding set work of a railway station is erected at ARR Film City located at Gumidipoondi near Chennai. The scenes involving Nivin Pauly and

Soori are being filmed there. Umesh, who left us awestricken with his magnificent set works in the film "Maanadu" has effected a naturalistic set backdrop of a railway station for this movie at ARR Film City that witnessed the surprise visit of filmmaker Mysskin that left everyone astonished. Furthermore, Director Mysskin embellished the shooting spot with his presence and interaction with the entire cast and crew including director Ram, Nivin Pauly, Soori and others. Technical Crew: Production - V House Productions - Suresh Kamatchi Direction: Ram Music: Yuvan Shankar Raja Cinematography: Ekambaram Art: Umesh J Kumar PRO: A.John

## Rajkumar Sethupathy-Sripriya's daughter Sneha to enter wedlock with Anmol Sharma in London on February 6

Chennai, February 05, 2022: Sneha Sethupathy, daughter of film producer Rajkumar Sethupathy and popular actress Sripriya, will enter wedlock with Anmol Sharma, son of Rajesh Sharma and Sadhana, in London on February 6. Due to the present Covid situation and also to help process her visa, the marriage will be registered in London. However, there will be a proper south Indian wedding in Chennai and the gala affair is being planned on April 4, 5 and 6. Formal invitation will be sent to all friends and well-wishers, and the parents of the bride and the groom seek the blessings and prayers of everyone as Sneha and Anmol Sharma embark on their journey together. Sneha studied law at Warrick College, London

and also did her masters and legal practice course to practice in London. Anmol

Sharma is a double MBA, working at Bank of England in London. His family is

settled in the UK for the last 25 years, doing business.



**Ulaganayagan @ikamalhasan watched #SilaNerangaliilSilaManidhargal movie & appreciated the entire Team**

## Moj launches 'Kitchen Ministers of India' a traditional cooking competition across 21 Indian states

Moj seeks out the best chefs in each state with the opportunity to showcase their talent to celebrity chefs - Sanjeev Kapoor and Ajay Chopra

Chennai, February 05, 2022: Moj, India's number one short video app, is all set to launch its first-ever cooking competition, Kitchen Ministers of India, across 21 states in India. This unique digital hunt gives Moj users a chance to present traditional delicacies from their states and bag the title of 'Kitchen Minister' of that state. The month-long campaign, starting January 25, will give foodies an opportunity to showcase their talent not only on Moj but also to a panel of celebrated chefs - Sanjeev Kapoor and Ajay Chopra.

Each participant will be required to prepare one traditional dish that truly represents the heart of the culinary culture of their state. Through the one-month competition, Chef Ajay Chopra will also mentor the participants by sharing tips on how to master the traditional recipes and present them



through videos.

The 'Kitchen Minister' from each state will be declared in the month of March and will receive Amazon/Flipkart vouchers worth INR 25,000 each. Apart from that, weekly titles, such as Swag Kitchen Minister, Fashionable Kitchen Minister, Chopping Kitchen Minister, Humorous Kitchen Minister, Presentable Kitchen Minister, and Cuteness Kitchen Minister, will be presented to select participants.

Commenting on the competition, Chef Sanjeev Kapoor said, "The food

culture of different regions within India can be defined by its traditions, history, and beliefs. I am excited to be part of Moj's Kitchen Ministers of India and witness the new-age renditions of traditional recipes across the nation. The participants will be judged on their skills and ability to creatively present their local delicacy."

To promote the contest further, Moj has enlisted popular creators to inspire foodies in each state to participate.

Leading the campaign from Tamil Nadu, Renuka Kumaravel added, "Being a creator myself, I

understand the importance of competitions like Moj's Kitchen Ministers of India which helps creators grow and tap their unexplored potential. Learning from the expert chefs Sanjeev Kapoor and Ajay Chopra will be an overwhelming experience for all the participating creators. I'm super thrilled to be representing my state for an initiative that will help reignite the passion for culinary arts and traditional delicacies of Tamil Nadu."

Commenting on the collaboration, Chef Ajay Chopra said, "Moj's Kitchen Ministers of India is a one-of-a-kind digital cooking competition that is based on the video of the recipe, technique, and creative presentation instead of the judges sampling the dishes. I am thrilled to reconnect with our roots and discover different cooking styles through mentoring India's budding home-chefs."

## Twisty Tails inaugurated by Chef Dhamu, Vikram, Rekha, Gayathri & Ashwin Sidharth at AnnaNagar

Chennai, February 05, 2022: A new branch of Twisty tails is being inaugurated on 3rd February 2022 as a cherry on the top of the cake, of long-lasting list of Anna Nagar's top-rated and creative restaurants.

Twisty tails is a pet-themed restaurant and they are already a success in Nungambakkam since 2017.

This new branch is not just a pet-themed one, but went a step ahead and is made for the Shih Tzu puppy lovers. You know, the fuzzy one that looks like a moving cloud of saon papdi, yeah that one. This lovely new restaurant has two sections: pet zone, where you can use your



soft, gooey baby voices to coddle the 16 furry little pets. And the restaurant where you can, you know, eat and hangout. And Dining for two costs Rs. 800.

Twisty Tails is owned by the Chendhur Group headed by S.K.Aswin Sidharth, also owns multiple ventures in Real estate, Fruits and

vegetables supply, Publication, Hospitality business and more. And their major motto is to change the lives of people through their diversified investments.

When asked the people behind this venture, "why a pet-themed restaurant?", the answers were genuine and simple. Mr. Vikram, one of the directors said

"This concept works well for dog lovers who are unable to keep pet dogs at their homes due to restrictions in apartment complexes or monetary reasons" and he adds "It was our Director Rekha's dream project to create a space for people to destress themselves through pet love". That sounds like a healthy and happy way to start and run any place.

Twisty Tails inaugurated by Chef Dhamu, Vikram, Rekha, Gayathri & Ashwin Sidharth.

Located at M-5, new 77, 3rd Avenue, Block M, 2nd Floor, Anna Nagar East, Chennai - 600 102. (Opp K4 Anna Nagar Police Station).

## Exide Life Insurance launches Smart Income Plan with guaranteed income and life cover

Chennai, February 05, 2022: Exide Life Insurance has recently launched Exide Life Smart Income Plan, a non-linked, participating individual life insurance-cum-savings plan that provides regular income during the income payout term and guaranteed life cover throughout the term of the policy.

The Smart Income Plan offers two survival benefit options - Enhanced Maturity and Enhanced Income - to choose from at the start of the policy. This feature empowers the policyholder to choose the way he or she wants to receive survival benefits during the income payout term, as per his or her financial needs.

Enhanced Maturity option: In this option, customers can enjoy annual guaranteed income benefit during the income payout term and

get accumulated bonus (if any) and Terminal Bonus (if any) at policy maturity.

Enhanced Income option. In this option, customers will get annual guaranteed income benefit at maturity, along with applicable policyholder bonus (if any) during the income payout term and also receive Terminal Bonus (if any).

Guaranteed Income Benefit (GIB) is calculated as 10% of basic sum assured and is paid annually during the Income Payout Term.

Exide Life has consistently been delivering policyholder bonuses as illustrated at the time of policy purchase. Exide Life Smart Income Plan is a participating plan, hence our policyholders will be eligible to receive applicable bonuses (as declared) in this plan. (Please note, policyholder

bonuses are non-guaranteed and bonus rate for future years is not guaranteed and may vary depending on the fund performance. Bonus payout will depend on the investment period.)

Policyholder may be eligible for tax benefits as per prevailing tax laws:

On the base premiums paid\* u/s 80C

On proceeds of the policy\* u/s 10(10D)

On the premium paid towards riders\*, if any (tax section will depend on the chosen rider)

\*The aforesaid tax benefits are subject to change in tax laws.

The Exide Life Smart Income Plan also offers enhanced protection through riders. Policyholders can choose one or more riders from those available under the product.

Commenting on the benefits of the product, Exide Life Insurance Chief Strategy Officer Sanjay Tiwari said, "We are delighted to launch the Exide Life Smart Income Plan, one of the most unique and competitive savings insurance plans in the market today. In the current times, as the world around us changes rapidly and we adapt to the new normal, it is imperative that we plan well to achieve our financial goals. Given the importance and need of a regular income, this product offers a unique life insurance solution that not only provides cover against unfortunate events but also facilitates savings in form of regular income depending on the option chosen. The launch of the Smart Income Plan further strengthens our brand promise of Lamba Saath, Bharose Ki Baat."



**ட்வில்பி டெயில்லிஸ் அண்ணா நகர் புதிய கிளையை செஃப் தாமு, விக்ரம், ரேகா, காயத்ரி மற்றும் அஸ்வின் சித்தார்த் ஆகியோர் திறந்து வைத்தனர்.**



அரவணைத்து கொஞ்சி மகிழலாம். மற்றும் நீங்கள் சாப்பிடக்கூடிய மற்றும் ஹைக்கவுட் செய்யக்கூடிய உணவாகும். மேலும் ஒரு படி மேலே சென்று ஷிஃப் டிசு நாய்க்குட்டி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டது.

**ட்வில்பி டெயில்லிஸ்** என்பது செல்லப் பிராணிகளை சார்ந்த உணவாக மாடும், மேலும் இது 2017 ஆம் ஆண்டு முதல் நுகர்வோர்களுக்கு உதவியாக நடைபெற்று வருகிறது. இந்த புதிய கிளையானது செல்லப் பிராணிகளை மட்டுமல்லாமல், ஒரு படி மேலே சென்று ஷிஃப் டிசு நாய்க்குட்டி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டது.

இயக்குநர்களில் ஒருவரான திரு. விக்ரம் கூறியதாவது "அப்பாட்டு மெண்ட் வளரக்கூடிய அல்லது பணக் காரணங்களால் வீட்டில் நாய்களை வளர்க்க முடியாமல் தவிக்கும் செல்லப் பிராணி பிரியர்களுக்கு இது ஏற்ற இடம். மேலும் தொடர்ந்த அவர் செல்லப்பிராணிகளின் அன்பின் மூலம் மக்கள் மன அழுத்தத்தைக் குறைக்க ஒரு இடம் என்பது மற்றொரு இயக்குநரான திரு. ரேகாவின் கனவு திட்டம் என்றார். எந்த இடத்தையும் தொடங்குவதற்கும் இயக்குவதற்கும் இது உகந்தமாக உள்ளது மற்றும் மிகவும் சரியான வழியாகத் தெரிவித்துள்ளார்.

ட்வில்பி டெயில்லிஸ் அண்ணா நகர் புதிய கிளையானது செஃப் தாமு, விக்ரம், ரேகா, காயத்ரி மற்றும் அஸ்வின் சித்தார்த் ஆகியோர் திறந்து வைத்தனர்.

**ட்வில்பி டெயில்லிஸ்** என்பது செல்லப் பிராணிகளை சார்ந்த உணவாக மாடும், மேலும் இது 2017 ஆம் ஆண்டு முதல் நுகர்வோர்களுக்கு உதவியாக நடைபெற்று வருகிறது. இந்த புதிய கிளையானது செல்லப் பிராணிகளை மட்டுமல்லாமல், ஒரு படி மேலே சென்று ஷிஃப் டிசு நாய்க்குட்டி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டது.

**"கூர்மன்" திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!**



அடுக்கடுக்கா நிறைய விஷயங்கள் வைத்திருந்தார். எனக்கு புரிய வேண்டாம் என்று சொன்னார். அப்போது இருந்தோர், தேவையான செய்திக்குறிப்பு அளித்தார். இதைத் தொடர்ந்து அவர் நடைபெற்றுக்கொண்டிருந்தார். அப்போது இருந்தோர், தேவையான செய்திக்குறிப்பு அளித்தார். இதைத் தொடர்ந்து அவர் நடைபெற்றுக்கொண்டிருந்தார். அப்போது இருந்தோர், தேவையான செய்திக்குறிப்பு அளித்தார்.

அடுத்தது திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! இது மிகவும் முக்கியமான நிகழ்வாக உள்ளது. அனைத்து நபர்களும் கலந்துகொள்ளும் இடமாக மாறும். அனைத்து நபர்களும் கலந்துகொள்ளும் இடமாக மாறும்.

பிரேயஸ் பி. ஜார்ஜ் பேசியதாவது எல்லைந்தும் இடத்தில் அவரவர் வேலையை ஸ்லிமாக செய்து தந்தார்கள், அதனால் நான் இறந்தேன். நான் இறந்துபோனேன். நான் இறந்துபோனேன். நான் இறந்துபோனேன். நான் இறந்துபோனேன்.

**ஓபென் எலக்ட்ரிக் ரூன் முதல் தயாரிப்பான உயர் செயல்திறன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகமாகிறது ~ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் வழியாக உலகத்தரத்தில் நிலைக்கத்தக்க மொபிலிட்டி தீர்வுகள் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது ~**



செழுமையான அனுபவம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மீது சிறப்பு கவனம் மூலம் மிக உயர்வான உதவிகளும், எந்திரவர்கள் ஐசோஇ உதவிகளும் மற்றும் திருவள்ளூர் போலீஸ் இன்ஸ்டிடியூட்டில் சிறப்பு வாகனங்களின் பரிசீலனை, நடித்து உழைக்கும் நிலைமை சிறப்பாக அமைந்தது.

என்பதையும் கூட்டு, இந்திய நுகர்வோர்களுக்கு அடிப்படையாக அம்சத்திலிருந்து ஒரு அற்புதமான தயாரிப்பை உருவாக்க எங்களால் முடிகிறது. இடபிளியு வாகனங்களை வாங்கும்போது அதனை ஒட்டும்போது நுகர்வோர்கள் எந்திரவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து நுகர்வோர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து நுகர்வோர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

சென்னை, பிப்ரவரி 05 2022: இந்திய மற்றும் உலக சந்தைகளுக்காக சொந்தமாக உள்நாட்டிலேயே சுயமாகத் தயாரிக்கப்படும் தயாரிப்புகள் மீது சிறப்பு கவனம் செலுத்துும் திறவுகனமான ஓபென் எலக்ட்ரிக், அதன் தயாரிப்புகளை விரைவில் அறிமுகம் செய்யவிருப்பதன் மூலம் எலக்ட்ரிக்-இருக்கர வாகனத்துறையில் அதன் நுழைவை அறிவித்திருக்கிறது. ஓபென் எலக்ட்ரிக், இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளைப் பெற்ற இடபிளியு (மின்சக்தியில் இயங்கும்) இரு-சக்கர வாகனம்) ஸ்டார்ட்-அப் வாகனங்கள் தயாரிப்பு செயல்முறையின் கீழ் தற்போது இருக்கும் உலகத்தரத்திலான நிலையில் அடுத்த 2 ஆண்டுகள் காலஅளவில் ஒவ்வொரு 6 மாநிலங்களுக்கும் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யும் இந்நிறுவனம் செய்தி அளித்தது. இந்தியாவில் உருவாக்கியிருக்கிறது. இதன் மூலம் மிக உயர்வான உதவிகளும், எந்திரவர்கள் ஐசோஇ உதவிகளும் மற்றும் திருவள்ளூர் போலீஸ் இன்ஸ்டிடியூட்டில் சிறப்பு வாகனங்களின் பரிசீலனை, நடித்து உழைக்கும் நிலைமை சிறப்பாக அமைந்தது.

**எக்ஸைட் லைஃப் இன்சூரன்ஸ் ஆனது உத்திரவாதமான வருமானம் மற்றும் ஆயுள் காப்பீட்டுடன் ஸ்டார்ட் வருமானத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது**

சென்னை, பிப்ரவரி 05 2022: இன்சூரன்ஸ் சமீபத்தில் எக்ஸைட் லைஃப் ஸ்டார்ட் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கொள்கை. இது இன்சூரன்ஸ் காப்பீட்டை, பங்குபெறும் கனிநபர் ஆயுள் காப்பீட்டு மற்றும் சேமிப்புத் திட்டமாகும். இது வருமானம் செலுத்தும் காலத்தின் போது வடிக்கமான வருமானம் மற்றும் பாலிசியின் காலம் முழுவதும் உத்தரவாதமான ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது.

சென்னை, பிப்ரவரி 05 2022: இன்சூரன்ஸ் சமீபத்தில் எக்ஸைட் லைஃப் ஸ்டார்ட் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கொள்கை. இது இன்சூரன்ஸ் காப்பீட்டை, பங்குபெறும் கனிநபர் ஆயுள் காப்பீட்டு மற்றும் சேமிப்புத் திட்டமாகும். இது வருமானம் செலுத்தும் காலத்தின் போது வடிக்கமான வருமானம் மற்றும் பாலிசியின் காலம் முழுவதும் உத்தரவாதமான ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது.

விநாயகம் மீது உத்தரவாதமான வருமானம் மற்றும் உயர் செயல்திறனைப் பொறுத்து மாறுபடலாம். போனஸ் செலுத்துதல் முதலீட்டு காலத்தைப் பொறுத்தது. நடைமுறையில் உள்ள வரிச் சட்டங்களின் படி பாலிசியாரர் வரிச் சலுகைகளுக்கும் இடமிருக்கும்.

அல்லது அதற்கு மேற்பட்ட ரைடர்களை தேர்வு செய்யலாம். இந் திட்டத்தின் நன்மைகள் குறித்து கருத்து தெரிவித்த எக்ஸைட் லைஃப் இன்சூரன்ஸ் தலைமை வியூசு அதிகாரி சஞ்சய் திவாரி, "இன்று சந்தையில் உள்ள தனித்துவமான மற்றும் தோட்டத்தின்மேல் வாழ்க்கையின் மீது நம்பம், புதிய இயல்புக்கு ஏற்றவாறு, நமது நிதி இலக்குகளை அடைய நாம் நன்றாகத் திட்டமிடுவது இன்றியமையாததாகிறது. உறுதிப்படுத்தும் போது, ​​எந்திரவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து நுகர்வோர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து நுகர்வோர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.